

பெரியபாளையம் கிராம ஊராட்சியின் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.உ) புனிததோமையார்மலை அவர்களின் நடவடிக்கைகள்

க.உ.எண்.....

முன்னிலை: திரு. ம. பரமசிவன்

மு.மு.எண்..... 87 / 2019 - 2020



பொருள்: கட்டிட வரைப்பட அனுமதி..... பெரியபாளையம் கிராம ஊராட்சி
..... பெரியபாளையம் கிராம ஊராட்சி..... தெரு/ரோடு

புல எண். Old 429/1, New 429/264B..... மனை எண்.

..... 142..... ஆகியவற்றில் கட்டிடம் / சுற்றுச்சுவர் / கிணறு முதலியன கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பார்வை: 1. திரு./திருமதி. M/S. Aravind Real Estate Pvt Ltd அவர்களின் மனு நாள்
2. ஆணையாளர், புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம் அவர்களின் ப.மு.எண்.

உத்தரவு: R.M. திருமணி G.P.A for திரு./திருமதி. M/S. Aravind Real Estate Pvt Ltd என்பவருக்கு பெரியபாளையம் கிராமம்..... பெரியபாளையம் கிராம ஊராட்சி தெரு புல எண். 429/1, New 429/264B மனை எண்..... 142..... ஊராட்சி ஆகிய பகுதிகளில் கட்டிடம் / சுற்றுச்சுவர் / கிணறு / கழிப்பிடம் / குளியலறை / கடைகள் முதல் தளம் / இரண்டாம் தளம் பேருந்து வண்டிகள் நிறுத்துமிடம் ஆகியவைகள் கட்டுவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.


இந்த அனுமதியானது..... 15-11-2022.....ம் தேதி வரை ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும் அனுமதி கட்டணம் ரூ. 1,78,000/- ரூபாய். (பெரியபாளையம் கிராம ஊராட்சி) செலுத்தியமைக்கான பல வகை ரசீது எண்..... 15432..... நாள்..... 15-11-19..... மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ரூ. 5000/- (ஐந்து ஆயிரம்) ரூபாயில் கட்டணம் நிபந்தனைகள் MR-NO: 15439 Date: 15-11-19

1. கட்டிடத்தின் முன்பக்கத்தில் 3.5 மீட்டருக்கு குறையாமலும், பின்பகுதியில் 3.5 மீட்டருக்கு குறையாமலும் இரு பக்கங்களிலும் 1.5 மீட்டருக்கு குறையாமலும் இடைபெறி விடப்பட்டிருக்க வேண்டும்.
2. தமிழ்நாடு ஊராட்சியின் 1995-ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழு விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டிருந்தல் வேண்டும்.
3. அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களிலோ அல்லது இம்மனுதாரருக்கு சம்பந்தமில்லாத வேறு இடங்களிலோ ஆக்கிரமணம் செய்வது கூடாது.

For PEARL CONSTRUCTIONS

Proprietor

4. கட்டிட வேலைகள் நடக்கும்பொழுதோ அல்லது வேறு எந்த நேரங்களிலோ ஊராட்சியிலிருந்து ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வரைப்படங்களை காண்பிக்க வசதியாக வேலை நடக்குமிடங்களில் மேற்படி வரைப்படங்களை வைத்திருத்தல் வேண்டும்.
5. இந்த உத்திரவில் அனுமதிக்கப்பட்ட கால வரையறைக்குள் கட்டிடம் கட்டி முடிக்காவிடில் அனுமதியை மீண்டும் புதிதாக மன கொடுத்து அனுமதி பெற வேண்டும்.
6. அனுமதிக்கப்பட்ட வரைப்படத்தில் கூடுதலோ அல்லது மாறுதல் ஏதேனும் செய்து கட்ட வேண்டுமானால் அதற்குரிய திருத்தப்பட்ட வரைப்படங்களுடன் தலைவர் / நிர்வாக அதிகாரிக்கு விண்ணப்பம் செய்து உத்தரவு பெற்ற பிறகுதான் மாறுதல் கட்டிடம் கட்ட வேண்டும்.
7. கட்டிடம் கட்ட உத்தரவு பொய்ப்பதிவுகள் மூலம் பெற்றதாகவோ அல்லது ஏதேனும் கட்டிட விதிகளுக்கு புறம்பாகவோ பெற்றதாயிருந்தால் மேற்படி உத்தரவை ரத்து செய்ய தனி அலுவலருக்கு உரிமை உண்டு.
8. புதியதாக கட்டப்படும் கட்டிட இடங்கள் எந்த நேரத்திலும் சுத்தமாக பொதுச் சுகாதாரக்கேடு விளைவிக்காத வகையில் வைத்து இருத்தல் அவசியம்.
9. மனுதாரர் கட்டிடத்தை கட்டி முடித்த பின்பு இவ்வலுவலகத்திலிருந்து சான்றிதழ் பெற்ற பின்பே குடிபுக வேண்டும்.
10. கட்டிடத்திலிருந்து வெளிவரும் கழிவுநீரை மனுதாரர் தன் சொந்த இடத்திற்குள்ளேயே நிறுத்தி வைத்து அவைகளை அப்புறப்படுத்தும் வகையில் வடிகால்களும், கழிவுநீர்த் தொட்டிகளும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
11. கட்டிடம் தொழிலகங்களுக்காகவோ அல்லது வேறு தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய இடங்களுக்காகவோ கட்டப்படவிருந்தால் அவைகளுக்கு மாவட்ட சுகாதார அலுவலரிடமிருந்து தொழிலகங்களின் ஆய்வாளரிடமிருந்து மற்றும் உறுப்பினர், செயலர், சென்னை பெருநகர், வளர்ச்சிக் குழுமம் ஆகியோரிடமிருந்து அனுமதி பெற்றிட வேண்டும்.
12. அங்கீகரிக்கப்பட்ட வரைப்படங்களின்படியே கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு இவ்வூராட்சியிலிருந்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
13. கட்டிட வேலை முடிந்த பின்போ அல்லது குடியேறிய பின்னரோ 15 தினங்களுக்குள்ளாக தலைவர் அவர்களுக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.
14. கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும்.


தனி அலுவலர்
 பெரும்பாக்கம் ஊராட்சி கிராம ஊராட்சி
 புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம்

பெறுநர்.

திரு./திருமதி... R.M. ... கிருஷ்ணா ... ரொ.பா. ... for
 ... M/s. ... Aravind Real Estate Pvt Ltd
 No. ... 1/855, ... Kolathurvetta 3rd Street
 Kottivakkam, Thuvannimixeru, CH-41.

Chennai Metropolitan Development Authority
PREMIUM FSI PLANNING PERMIT
(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No.

12941
B/NHRB/358/2019

Date of Permit 05.11.2019

Thiru. R. M. Thirumani

File No. PP/NHRB/4(B1)/0628/2019 GFA for M/s. Anand
Real Estate Pvt. Ltd.

Name of Applicant with Address. No. 1/355, Kalathurmettu 3rd,
Street, Kottavakkam, Thiruvananthapuram
Chennai-41. Date of Application 03.08.2019

Nature of Development : ~~Layout/Sub-division of Land/Building construction/Change in use of Land/Building~~

still 75 floors residential building
Site Address. with 20 dwelling units at Plot No. 1 & 2,
8th Street and 2nd Main Road,
Division No. Saurinaga Nagar, Perumbakkam,
Chennai - 601302 in old S.No. 429/1 (pt),
New S.No. 429/264 B (as per patta) of
Perumbakkam village.

Development Charge paid Rs 25,000/- Challan No. 20014502 date 22.10.2019

PERMISSION is granted to the ~~layout/sub-division of land/~~
~~building construction/change in use of land/building~~ according to the
authorised copy of the plan attached hereto and subject to the
condition overleaf.

3. The permit expires on 04.11.2024
the building construction work should be completed as per plan before the expiry
date. If it is not possible to Complete the construction, request for renewing the
planning permit should be submitted to Chennai Metropolitan Development
Authority before the expiry date. If it is not renewed before the said date fresh.
Planning Permission application/has to be submitted for continuing the construction
work when the Development Control Rules that may be currently in force at that time
will be applicable. If the construction already put up is in deviation to the approved
plan and in violation of rules. Planning permit will not be renewed.

M. S. Sathyanarayanan
For MEMBER SECRETARY

4/11/19

4/11/19

For PEARL CONSTRUCTIONS

Proprietor

அனுப்புனர்

திரு.அ.பாஸ்கரன், M.A.,
ஆணையாளர்
புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம்
(இ)சிட்லபாக்கம், சென்னை - 64.

பெறுநர்

தனி அலுவலர் / மெட்ரம் பாக்கம்
வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)

ப.மு. 7229 / 2019 / அ4

நாள் 08 / 11 / 2019.


அய்யா,

பொருள் - திட்ட அனுமதி - புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம்
மெட்ரம் பாக்கம் ஊராட்சி - சர்வே எண் **Old 429/1, New 429/2648**
மனை எண். **1 & 2** திட்ட அனுமதி அளிக்கப்பட்டது - கட்டிட
அனுமதி மற்றும் ~~மனை உட்பிரிவு~~ அளிக்கும் பொருட்டு அனுப்புதல் - சார்ந்தது.

- பார்வை -
1. வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலர் கடித எண். 15029/நச.1/98 நாள். 23.06.1999
 2. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடித ந.க.எண். 28784/99/பிசி2 நாள். 05.07.1999
 3. சென்னை பெருநகரம், வளர்ச்சிக் குழுமம், கடிதம் ஆர்.டி.1/23815/97 நாள். 08/99
 4. உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அவர்களின் கடித எண். **0623/2019** நாள். **5.11.19**
 5. மனுதாரர் திரு / திருமதி. **R.M. திருமணி GPA For Mr Aswani Real Estate pri. Ltd.**

பார்வை 4ல் காணும் மனுதாரருக்கு **மெட்ரம் பாக்கம்** ஊராட்சியில் சர்வேஎண். **Old 429/1, New S.No. 429/2648** மனை எண். **1 & 2** கட்டிடம் கட்ட திட்ட அனுமதி / ~~மனை உட்பிரிவு~~ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திட்ட அனுமதி அளிக்கப்பட்ட வரைபடம் மற்றும் பெர்மிட் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேற்படி மனுதாரரிடம் கட்டிட அனுமதி / ~~மனை உட்பிரிவு~~ அனுமதிக்கான கட்டணங்களை வசூலித்து கட்டிட அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


ஆணையாளர்
புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம்
(இ)சிட்லபாக்கம்

இணைப்பு - திட்ட அனுமதி / ~~மனை உட்பிரிவு~~ அனுமதி அளிக்கப்பட்ட வரைபடங்கள், திட்ட அனுமதி மற்றும் பெர்மிட்

நகல் :- திரு / திருமதி **R.M. திருமணி GPA For Mr Aswani Real Estate pri. Ltd. No.1/355, Kolathumettu 3rd Street கொட்டிப்பாக்கம், திருமணிமலை, சென்னை - 41.**

For PEARL CONSTRUCTIONS

Proprietor

(நகல்கள் கட்டிட / ~~மனை உட்பிரிவு~~ அனுமதி பெற தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) **மெட்ரம் பாக்கம்** ஊராட்சி அவர்களை அனுசுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது)

MNF 2,45,000/- by D.D.No. 733391, DL 08.11.2019

BY REGISTERED POST WITH ACK.DUE



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,
Chennai - 600 008

Phone : 28414855 Fax: 91-044-28548416

E-mail: mcmda@tn.gov.in, Web site: www.cmdachennai.gov.in

Letter No.PP/NHRB/S(B1)/0623/2019,

Dated: 05.11.2019

To

The Commissioner,
St.Thomas Mount Panchayat Union,
Chitlapakkam,Chennai.

Sir,

Sub: CMDA – Area Plans Unit - ‘B’ Channel (South) - Planning Permission for the proposed construction of Stilt + 5 Floors Residential building with 20 dwelling units availing Premium FSI at Plot No.1 & 2, 8th Street and 2nd Main Road, Sowmiya Nagar, Perumbakkam, Chennai 601302 in Old S.No.429/1 (pt), New S.No.429/264B (as per Patta) of Perumbakkam Village within the limit of St. Thomas Mount Panchayat Union– Approved and forwarded to Local Body for issue of Building Permit – Reg.

- Ref:**
1. Planning Permission Application received in SBC No. CMDA/PP/NHRB /S/0623/2019, dated.03.08.2019.
 2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012
 3. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
 4. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
 5. G.O.(Ms).No.18 MAWS (MA-I) Department, dated 04.02.2019.
 6. CMDA office order No.7/2019 dated 12.03. 2019
 7. This office GLV letter even No. addressed to SRO, Selaiyur, dated 22.08.2019.
 8. GLV letter No.14-39/2019 dated 26.08.2019 received from SRO, Selaiyur
 9. This office DC letter even No. dated.29.08.2019.
 10. Letter dated.22.10.2019 received from the applicant.

For PEARL CONSTRUCTIONS

Proprietor

1/4

The Planning Permission Application for the proposed construction of Stilt + 5 Floors Residential building with 20 dwelling units availing Premium FSI at Plot No.1 & 2, 8th Street and 2nd Main Road, Sowmiya Nagar, Perumbakkam, Chennai 601302 in Old S.No.429/1 (pt), New S.No.429/264B (as per Patta) of Perumbakkam Village within the limit of St. Thomas Mount Panchayat Union received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 9th cited.

2. The applicant has remitted the following charges in the reference 10^h cited.

i)	Development charges	₹ 25,000/-	Receipt No.B0014502, Dated. 22.10.2019.
ii)	Scrutiny Fee	₹ 4,000/-	
iii)	Regularization charges	₹ 20,000/-	
iv)	Open space & reservation charges	Nil	
v)	Security Deposit for Building	₹ 3,90,000/-	
vi)	Security Deposit for Display Board	₹ 10,000/-	
vii)	Security Deposit for Septic Tank	₹ 20,000/-	
viii)	Infrastructure & Amenities Charges	₹ 6,04,000/-	
ix)	Premium FSI Charges	₹ 39,96,000/-	
x)	Shelter charges	Nil	
xi)	MIDC Charges	Nil	

3. Two sets of approved Plans are numbered as **B/NHRB/358/2019, dated.05.11.2019, Planning Permit No.12941** are sent herewith. The Planning Permit is valid for the period from **05.11.2019 to 04.11.2024**.

4. The Localbody is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer /Power Agent and the Structural Engineers / License Surveyor / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.

9.This Planning Permission is not final. The applicant has to approach the Commissioner,St.Thomas Mount Panchayat Union,for issue of Building Permit under the Local Body Act.


10.Applicant shall not commence construction without building approval from the St.Thomas Mount Panchayat Union.

For PEARL CONSTRUCTIONS

 Proprietor

11.The Planning Permission issued under New Rule TNCDBR, 2019 is subject to final outcome of the W.P.(MD) No.8948 of 2019 and WMP (MD) Nos.6912 & 6913 of 2019.

Yours faithfully,


For Chief Planner
Area Plans Unit.

6/11/19

Encl:

1. Two sets of approved Plans
2. Two copies of Planning Permit

Copy to:

1. **Thiru.R.M.Thirumeni,**
GPA for M/s.Aravind Real Estate Pvt. Ltd.
No.1/355, Kalathumettu 3rd Street, Kottivakkam,
Thiruvanmiyur,
Chennai 600041.
2. **The Deputy Planner**
Enforcement Cell (South), CMDA, Chennai – 8.
(With one set of approved plans)
3. **The Commissioner of Income Tax**
No.108, Mahatma Gandhi Road, Nungambakkam,
Chennai-34.
4. **The Member**
Appropriate Authority
No.108, Mahatma Gandhi Road, Nungambakkam,
Chennai-34.

PROPRIETOR

Proprietor